

BAFNA PHARMACEUTICALS LIMITED

REGD. OFFICE: "BAFNA TOWERS" 299 THAMBU CHETTY STREET, CHENNAI - 600 001, INDIA

 $PHONE:\ 044-25267517/25270992/42677555,\ FAX:\ 91-44-25231264,\ Email:\ info@bafnapharma.com,\ Website:\ www.bafnapharma.com,\ Website:\ www.bafnapharma.com$

CIN:L24294TN1995PLCO30698

BPL CS LODR AGM 28/2023.

August 31, 2023.

To,

Corporate Relationship Department, 25th Floor, P J Towers, Dalal Street, Fort, Mumbai – 400 001, Listing Department, National Stock Exchange of India, Exchange Plaza, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai-400051

Dear Sir/Madam,

Subject: Copies of newspaper publication.

Copies of the newspaper publication 'Notice – Dispatch of Notice of 28th Annual General Meeting, Annual Report 2022-23, Remote E-Voting Instructions & Cut-off date' published in the newspaper viz., Business Standard (all editions) and Makkal Kural (Chennai edition) on August 31, 2023, are attached herewith.

This intimation is submitted pursuant to Regulation 30 and 47 of SEBI (Listing Obligation and Disclosure Requirements) regulations, 2015.

Please take the above information/document on records.

Thank you,

Yours faithfully, For Bafna Pharmaceuticals Limited,

(Vishnu Vasudeva Kuppa) Company Secretary & Compliance Officer.

Encl: As above.



(Corporate Contracts Department) Sahar Receiving Station, Near Hotel Leela, Andheri (E), Mumbai 400 059, Maharashtra, India (Board Line: 022-67173188) CIN: L28920MH1919PLC000567

NOTICE INVITING EXPRESSION OF INTEREST

The Tata Power Company Limited hereby invites Expression of Interest for Supply of Fire hydrant & Jockey pump complete assembly with motor and supervisory services required during installation and commissioning at Mundra Thermal Power plant (MTPS), Mundra Gujrat

Details of pre-qualification requirements, bid security, purchasing of tender document etc may be downloaded from the tender section of our website URL https://www.tatapower.com/tender/tenderlist.aspx).

Eligible parties willing to participate in above tender may submit their Expression of Interest along with the tender fee for issue of bid document latest by 11" September 2023.

POINT

ONE POINT ONE SOLUTIONS LIMITED

Registered Office: International Infotech Park, T-762, Tower-7, 8t Floor, Vashi, Navi Mumbai -400703.

Tel. No.: + 91 (22) 6687 3890, Fax No.: + 91 (22) 6687 3889, Website: www.point1.com

Email: investors@1point1.in (CIN: L74900MH2008PLC182869)

NOTICE OF ANNUAL GENERAL MEETING

NOTICE IS HEREBY GIVEN that in compliance with Circulars issued by MCA from time to time and the relevant provisions of the Companies Act, 2013 and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the 15th Annual General Meeting of the Members of One Poin One Solutions Limited("The Company") is scheduled to be held on Friday, 22th September 2023 and 11:30 a.m., through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the businesses as set forth in the Notice of 15th Annual General Meeting.

businesses as set forth in the Notice of 15th Annual General Meeting.

In compliance with MCA circulars, section 101 and 136 of the Companies Act, 2013, electronic copies of the Notice of the AGM and the integrated Annual Report for the financial year 2022-23 will be sent to all the shareholders through electronic mode by Company's Registrars and Sharr Transfer Agent M/s Link Intime India Private Limited whose email addresses are registered with the Company/ Depository Participant(s). The Shareholders holding share in dematerialised mode and whose email addresses are not registered are requested to register their email addresses and mobile numbers with their respective depository participants. The integrated Annual Report for the financial year 2022-23 including the Notice conveying the Filteenth Annual General Meeting is available on the website of the Company (www.fpointl.com). The shareholders may please not that in terms of aforementioned circulars, the Company will not send the physical copies of AGM Notice and Annual Report 2022-23 to the shareholders.

Members holding shares in physical mode and who have not updated their email address with the

Members holding shares in physical mode and who have not updated their email address with the Company can obtain notice of the AGM. Annual Report and/or login details for joining the AGM through VC/OAVM facility including e – voting by sending scanned copy of a) Copy of the signed request leter mentioning the folio number, name and address of the member b) self – attested copy of PAN Card and c) Self-attested copy address proof (eg. Aadhar, Driving license, Election Identity Card, Passport) of the member by email to investors@tipointl.in, evoling@msdl.co.in and int helpdesk@linkintime.co.in.

Shareholders will have an opportunity to cast their vote members, which is the Address the

Shareholders will have an opportunity to cast their vote remotely or during the AGM on the businesses as set out in the notice of AGM through electronic voting system. The manner of voting remotely or during the AGM for shareholders holding shares in dematerialised mode, physical mode and for shareholders who have not registered their email addresses is provided in the notice of 15th Annual General Meeting.

Annual General Meeting.

In terms of Section 108 of the Companies Act, 2013, the Company is providing facility for voting by electronic means ("e-voting") to its members for which the Company has engaged the services of Link Intime India Private Limited through its Instavote platform to provide e-voting facilities. The Board of Directors of the Company has appointed Mrs. Kumudini Bhalerao, Practicing Company Secretary (COP 6690) or failing her Mr. Makarand M. Joshi COP 3662), as Scrutinizer to scrutinize the voting and remote e-voting at the meeting process in a fair and transparent manner. The procedure to be followed by the members for e-voting is as follows:

Interprocedure to be followed by the members for e-victing is as follows: In terms of section 91 of the Companies Act 2013 and applicable rules made thereunder, the reme e-voting period begins on Tuesday 19th September 2023 at 10.00 a.m. and ends on Thursday 2 September 2023 at 15.00 p.m. During this period members of the Company, holding shares eith in physical form or in dematerialized form, as on the cut-off date i.e. Friday, 15th September 202 may cast their vote electronically. The e-voting module shall be disabled by Link Intime India Priva Limited for voting, thereafter.

A person, whose name appears in the Register of Members / Beneficial Owners as on cut of date i.e. Friday, 15th September 2023, only shall avail the facility of remote e-voting/ e-voting at the meeting. The Register of Members and Share Transfer Books of the Company shall remain closed from Saturday, 16th September, 2023 to Friday, 22th September, 2023 (both days inclusive).

Any person, who acquires shares of the Company and becomes a member of the Company after dispatch of the Notice and holding shares as of the cut-off date i.e. Friday 15" September 2023, may obtain the User ID and Password by sending a request to any of the following email id: mt.helpdesk@linkintlme.co.in.

mi.helpdesk@linkintime.co.in.

Members who have casted their vote through remote e-voting may also attend the Meeting but shall not be eligible to cast their vote(s) again.

For detailed instructions pertaining to attending of AGM through Video Conference ("VC")Other Audio Visual Means ("OAVM") and e-voting, members may refer Notes to Notice of the Annual General Meeting. In case of any query or grievance pertaining to the e-voting procedure. Shareholders may get in touch with following:

Mr. Dilip Rajpurchit
Link Intime India Private Ltd.
Address: C-101, 1st Floor, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai, 400083, Maharashtra, Tet: +91.22.49186200, Fax: +91.22.24.9186195

Email: mt.helpdesk@linkintime.co.in Website: www.linkintime.co.in
Contact Linkintime e-Voting System
Email id: https://instayote.linkintime.co.in or contact at 022-49186000 (Ext: 2341).

Mr. Rakesh Dalvi

Mr. Rakesh Dalvi
Central Depository Services India Ltd.
Address: A Wing, 25° Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N. M. Joshi Marg, Lower
Parel (East), Mumbai – 400013, Tel: 022-2305842, Email id: helpdesk evoting@cdslindia.com
Futther details may be accessed from the website of the Company www.lpointl.com or he website
of National Stock Exchange of India Limited viz. www.nsaindia.com.

By order of the Board of Directors
Sdf-

Pritesh Sonawane Company Secretary & Compliance Officer Place: Mumbal Date: 30th August 2023

SEPC Limited

Corporate Identity Number :L74210TN2000PLC045167
Registered Office: 4th Floor, Bascon Futura SV, Door No. 10/1, Venkatnarayana Road, T. Nagar, Chennai - 600017. www.sepc.in

NOTICE OF 23RD ANNUAL GENERAL MEETING, E-VOTING AND BOOK CLOSURE Notice is hereby given that the 23rd Annual General Meeting (23rd AGM) of the Members of the Company is scheduled to be held on Thursday, September 21,

2023 at 11.00 A.M. through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OAVM") in compliance with all applicable provisions of the Companies Act, 2013 (the Act) and the Rules made thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations), read with Ministry of Corporate Affairs (MCA) Circulars issued in this regard to transact the businesses set forth in the Notice convening the AGM. The members will be able to attend the AGM through VC/ OAVM at www.evotingindia.com. Members participating in the meeting through VC/ OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Companies Act 2013.

In compliance with the relevant circulars, the Notice of the 23rd AGM and Annual Report 2022- 2023 has been sent on August 30, 2023 to the members whose e-mail addresses are registered with the Company/Depository Participant(s) The aforesaid documents are also available on the website of the Company i.e. http://www.sepc.in/investors-annualreport.aspx and the website of the Stock Exchanges where the shares of the Company are listed i.e., https://www.bseindia.com and https://www.nseindia.com also on the website of CDSL

i.e. www.evotingindia.com. Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 (the Act) read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended, and Regulation 44 of SEBI Listing Regulations, 2015 the Company is providing the facility to its members holding shares either in physical form or dematerialized form, as on September 13, 2023 (cut-off date) for casting their votes electronically on each item as set forth in the Notice of AGM through the electronic voting system provided by CDSL. The voting rights of members shall be in proportion to their shareholding in the paid-up equity share capital of the Company as on the cut-off

date i.e., September 13, 2023. M/s. M. Alagar & Associates, Practising Company Secretaries (Membership No. FCS 7488), Chennai as the Scrutinizer to scrutinize the e-voting process via remote e-voting and e-voting at the 23rd AGM in a fair and transparent manner. Further, the facility for voting through electronic voting system will also be made available at the AGM and the members attending the AGM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote at the AGM. A member may participate in the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the meeting. Information and instructions including details of the User ID and Password is given in the Notes to the Notice of the AGM. The same looin credentials may be used for attending the AGM through VC/QAVM. Detailed process and manner of remote e-voting and e-voting at the AGM by the members holding shares in dematerialised mode, physical mode and for members who have not registered their email address is provided in the Notes to the AGM Notice.

The remote e-voting period commences on Monday, 18th September, 2023 (9.00 a.m. IST) and ends on Wednesday, 20th September, 2023 (5.00 p.m. IST) The remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter. During the remote e-voting period, members of the Company holding shares either in physical form or in dematerialised form, as on the cut-off date Wednesday, 13th September 2023, may cast their votes electronically. The votes once cast by the members, cannot be changed or cancelled. Any person, who acquires shares of the Company and becomes member of the Company after despatch of the notice and holding shares as on the cut-off date i.e., 13th September, 2023, may obtain the User ID and Password by following the procedure given in the notes to the Notice of the AGM. If the member is already registered with CDSL for e-voting, then he/she can use his/her existing User ID and Password for casting the vote through remote e-voting.

The register of members and share transfer books of the Company will remain closed from September 14, 2023 to September 21, 2023 for the purpose of 23rd AGM of the Company

If you have any queries or issues regarding attending AGM & e-Voting through CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or call toll free no. 1800 22 55 33. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL.) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call toll free no. 1800 22 55 33.

Place : Chennai

Date : August 30, 2023

for SEPC LIMITED T SRIRAMAN Company Secretary & Compliance Officer ACS No. 68102

यूको बैंक 衡 UCO BANK

(A Govt. of India Undertaking)
Head Office-II, Department of Information Technology
3 & 4, DD Block, Sector – 1, Salt Lake, Kolkata–70064

NOTICE INVITING TENDER

UCO Bank Invites tender for Engagement of Network System Integrator (NSI) and setting up of Bank's Network Operation Centre (NOC) through GeM portal. For any details, please refer to https://www.ucobank.com o https://gem.gov.in

Date: 31.08.2023

(Deputy General Manager)
Department of Information Technology

talbros AUTOMOTIVE COMPONENTS LIMITED

CIN: L29199HR1956PLC033107 Regd. Office: 14/1, Delhi Mathura Road, P.O. Amar Nagar, Faridabad, Haryana -121003 Tel No.: 0129-2251482, E-mail: seema_narang@talbros.com Website: www.lalbros.com

NOTICE OF 66™ ANNUAL GENERAL MEETING,

REMOTE E-VOTING INFORMATION AND BOOK CLOSURE NOTICE is hereby given that the 66th Annual General Meeting (AGM) of the members of the Company will be held at 11:00 A.M. (IST) on Monday, 25th September, 2023 through Video Conferencing (VC)/ Other Audio Visual Means (OAVM), to transact the Ordinary Conference of the Ordinary Conference o and Special Businesses, as mentioned in the Notice for convening the 66th AGM, in compliance with the applicable provisions of the Companies Act, 2013, rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 read with Circulars issued by the Ministry of Corporate Affairs ('MCA Circulars' and Securities and Exchange Board of India ("SEBI"), to transact the business(es), a set out in the Notice of AGM. The venue of the meeting shall be deemed to be the Registered office of the Company i.e. 14/1, Delhi Mathura Road, P.O. Amar Nagar Faridabad, Haryana -121003.

In terms of MCA Circulars and SEBI Circulars, the Notice of 66ⁿ AGM and the Annua Report for the Financial Year 2022-23 have been sent only through electronic mode or Tuesday, 29th August, 2023, to members whose email addresses are registered with the Company/ Depository Participant(s) (DPs)/Registrar and Share Transfer Agent (RTA) i.e Kfin Technologies Limited.

The Notice of 66 th AGM and Annual Report for the Financial Year 2022-23 are also available and can be downloaded from Company's website www.talbros.com, website of BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and also from the website of Depository Limited (NSDL) at https://www.evoting.nsdl.com.

Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companie (Management and Administration) Rules, 2014, as amended from time to time and othe applicable provisions of the Companies Act, 2013 and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and Secretarial Standards on General Meeting (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Company is providing the facility to all its members, to cast their vote on all the Resolutions set forth in the Notice convening the AGM using electronic voting systems (e-voting), provided by the NSDL. The Company has appointed Ms. Kiran Shama a practicing Company Secretary (Membership No. 4942) as the Scrutinizer to scrutinizer. he e-voting process in a fair and transparent manner

Instructions for remote e-voting and e-voting during the AGM:

The remote e-voting facility shall commence at 9.00 A.M. (IST) on Friday 22" September, 2023 till 5.00 p.m. (IST) on Sunday, 24" September, 2023. The remote e-voting facility will be disabled thereafter.

Any person who acquire shares and becomes a member of the Company after dispatch of the Notice of 66" AGM and holding shares as on the cut-off date i.e Monday, 18" September, 2023, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in or seema_narang@talbros.com

Members who have exercised their right to vote through remote e-voting facility may attend the AGM, but shall not be allowed to cast their vote thereat.

The detailed instructions for remote e-voting and e-voting during the AGM have been given in the Notice of 66th AGM.

Manner of registration of e-mail address:

Members who have not registered their e-mail ids with the Company/Depositories are requested to register the same in respect of the shares held by them in electronic form with their Depository Participant and in respect of shares held in physical form by writing to rajeev.kr@kfintech.com or seema_narang@talbros.com

Manner of Joining the AGM:

A facility to join the AGM through VC/OAVM is available through NSDL e-voting portal a www.evoting.nsdl.com. Members are requested to refer to the Notice of 66th AGM fo iled procedure for login during the AGM.

In case of any query/grievance regarding e-voting or technical assistance for participating in the AGM via VC/OAVM, members may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on 022- 4886 7000 and 022- 2499 7000 or send a request at evoting@nsdl.co.in or contact Ms. Snehal Bhame, Assistant Manager, NSDL, at designated e-mail IDs: evoting@nsdl.co.in.

Book Closure & Payment of Dividend

Pursuant to Section 91 of the Companies Act, 2013, the Register of members and Share Transfer Books of the Company shall remain closed from Monday, 18" September, 2023 to Monday, 25° September, 2023 (both days inclusive) for the purpose of 66° AGM and to determine entitlement of final dividend on equity shares, if declared at the AGM.

> For Talbros Automotive Components Limited (Seema Narang)

Place: Faridabad Date: 30th August, 2023 Company Secretary

Balna BAFNA PHARMACEUTICALS LIMITED CIN: L24294TN1995PLC030698

Regd Off: "Bafna Towers" No.299, Thambu Chetty Street, Chennai-600001

Ph: 044-25267517 / 25270992 Email: info@bafnapharma.com, Website: www.bafnapharma.com

NOTICE- Dispatch of Notice of 28" Annual General Meeting, rt 2022-23, Remote E-Voting Instructions and Cut-off Date.

Notice is hereby given that

1. The 28th Annual General Meeting ("AGM") of the members of the Compa will be held on Friday, September 22, 2023, at 10:25 a.m. IST through Video Conferencing/Other Audio-Visual Means (VC / OAVM), to transact the business as set forth in the Notice of the Meeting dated August 11, 2023.

2. In compliance with the General Circular No. 10/2022, dated December 28, 2022, (in continuation to the circulars issued earlier in this regard) issued by the winistry of Corporate Affairs ("MCA Circular") and SEBI Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023, issued by the Securities Exchange Board of India (hereinafter collectively referred to as "Circulars"), electronic copies of the Notice of the said AGM together with, e-voting instructions and Annual Report for 2022-23, have been sent on August 30, 2023, to all the members whose e-mail IDs are registered with the Company/RTA/Depository Participants(s). the said documents are made available on the website of the Company at https://www.bafnapharma.com to view / download by the members. The same are also made available on the websites of Stock Exchanges https://www.nseindia.com and https://www.bseindia.com.The dispatch of the Notice, Annual Report and instructions on e-voting and VC, through e-mails has been completed on August 30, 2023.

 In terms of Section 108 of the Companies Act, 2013, rad with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015, and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) ulations, 2015, as amended, the Company is pleased to provide e-votin facility to all its members to exercise their right to vote by electronic means on all resolutions set forth in the AGM Notice, through e-voting platform provided by Central Depository Services Limited. Mr. Pankaj Mehta (Membership No. A29407 &COP: 10598), Partner, A K Jain Associates, Chennai, has been appointed as Scrutinizer for conducting the voting process in a fair and transparent manner. In this regard, the Company hereby info rms the members the followi

i. All the business as set forth in the said AGM Notice may be transacted through

II. The cut-off date for determining the eligibility to vote by electronic means or at

iii. The remote e-voting shall commence on Tuesday, September 19, 2023,

iv. The remote e-voting shall end on Thursday, September 21, 2023, (5:00 p. IST) Any person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on the cut-off date i.e., September 8, 2023, may obtain the login ID and password by sending a request at www.evotingindia.com. However, if a person is already ith CDSL for e-voting then existing user ID and passy used for casting vote;

vi. Members may note that: a) The remote e-voting module shall be disabled by CDSL beyond 5:00 p.m. on September 21, 2023; b) the facility for voting through electronic voting system will also be made available during the Annual Gene Meeting ("AGM") and the members who have not already cast their votes remote e-voting shall be able to exercise their right to vote during said AGM through e-voting; c) the members who have cast their vote by remote e-vote again, once the vote on a resolution is cast by the member, the member shall no be allowed change it subsequently; and) A person whose name is recorded in the register of members and in the register of beneficial owners maintained by ories as on September 08, 2023, (cut-off date) only shall be entitle to avail the facility of remote e-voting as well as voting during the AGM.

vii. The manner of voting remotely for members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their e-mail s is provided in the Notice of the AGM. The details are also available on the website of the Company https://www.bafnapharma.com

viii. In case of any queries relating to e-voting, members may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting User Manual for Shareholders available at the download section of www.evotingindia.com. o call on toll free no: 1800 22 55 33 or send a request to www.evotingindia.com. or contact Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com

ix. Instructions for members for attending the AGM through VC are covered in detail in Notice. Notice is also given that pursuant to Section 91 of the Companies Act, 2013, read

with Rules framed there under and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Saturday, 16th September 2023 to Friday, 22nd September 2023 (Both days inclusive) for For Bafna Pharmaceuticals Limited

Date: August 30, 2023

(Vishnu V. Kuppa) Company Secretary & Compliance Officer

PRITISH NANDY TO

Notice is hereby given that the 30th Annual General Meeting (AGM) of the Pritish Nandy Communications Limited will be held on Friday, September 22, 2023 at 3 pm through Video Conference/ Other Audio-Visual means in compliance with the all-applicable provisions of the Companies Act, 2013 and rules made thresunder and all the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circular No. 14/2020 dated Ah April, 2020, Circular No. 17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 5, 2020, Circular No. 33/2020 dated September 28, 2020, Circular No. 39/2020 dated May 5, 2020, Circular No. 39/2020 d 22/20/20 dated way 9, 20/20, Circular No. 02/20/20 dated September 29, 20/20, Circular No. 3/20/20 dated dated December 31, 20/20, Circular No. 02/20/21 dated Saparany 13, 20/21, Circular No. 3/20/22 dated May 5, 20/22 and subsequent circulars issued in this regard, the latest being 10/20/22 dated December 28, 20/22 (Collectively referred to as "MCA Circulars") and other applicable circulars issued by Ministry of Corporate Affairs, Covernment of India and SEBI to transact the businesses set forth in the notice of 30th Annual General Meeting.

In compliance with the above circulars, electronic copies of notice of AGM and annual report for financial year 2022-23 has been sent to all the shareholders whose email addresses are registered with the Company/ Depository Participants (s) on August 30, 2023. The notice of the 30* AGM and Annual report for the financial year 2022-23 are available on the Company's website at www.pritishnandycom.com and on website of BSE Ltd and NSE Ltd.

The members attending the AGM through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013. ("the Act")

Notice is also hereby given pursuant to Section 94 of the Act, read with rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 42 of Listing Regulations, that the register of members and share transfer books of the Company will remain closed from Saturday, September 16, 2023 to Friday, September 22, 2023 (both days inclusive) for the purpose of AGM.

Manner of Casting Vote through e-voting:

Pursuant to the provisions of Section 108 and other applicable provisions, if any, of the Compan - rusuant to the provisoris of section 1 to and other applicable provisions, if any, of the Companies Act, 2013 and the Companies (Management and Administration) Rules, 2014, as amended and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended), the Company is pleased to provide to its members 'facility to exercise their right to vote on resolutions proposed to be passed in the Meeting by electronic means. The members may cast their votes using an electronic voting system. ('remote e-voting') or e-voting on the date of the AGM that will be provided by CDSL.

The detailed procedure for casting of votes through e-voting are provided in the Notice of 30th AGM

Any person who acquires shares of the Company and become member of the Company after the dispatch of notice of AGM and holding shares as on cut off date i.e. Thursday, September 14, 2023 can login and obtain login ID and password by sending a request at helpdesk evoling@cdslindia.com or companysecretary@pritishnandycom.com In case the member is already registered with CDSL for remote voting then existing user ID and password can be used for casting the vote.

The members who have not cast their votes by remote e-voting can exercise their voting rights during the AGM. The member may participate in the meeting even after exercising his right to vote through remote e-voting shall not be allowed to vote again during the meeting. The remote e-voting module shall be discovered. The cut-off date to determine eligibility to cast votes by electronic voting is September 14, 2023. The remote e-voting period commences at 9 am Monday, September 18, 2023 to 5 pm on Thursday, September 21, 2023 for all the shareholders, whether holding shares in physical form or in dematerialised form. The remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter,

Remote e-voting shall not be allowed beyond the said date and time The notice is being issued for information and benefit of all the members of the Company is compliance with the applicable circulars of the MCA and SEBI.

For any e-voting queries, members may contact Mr Rakesh Dalvi at 022-23058542/43 or email at helpdesk.evoting@cdslindia.com Members may also email to the Company at companysecretary@pritishnandycom.com

By order of the Board

August 30, 2023 Company Secretary

For Pritish Nandy Communications Limited Santosh Gharat

Prifish Nandy Communications Limited CIN L22120MH1593PLC074214 87/88 Mittal Chambers Norlman Point Mumbai 400021 India Tel: 022 42130000 Visit www.prifishnandycom.com Email: investorgrisvanoe@prifishnandycom.com

LOTUS EYE HOSPITAL AND INSTITUTE LIMITED

CIN: L85110TZ1997PLC007783 Regd.Office: SF No.770/12, Avinashi Road, Civil Aerodrome Post,

Tel: 91 0422 4229900. Fax: 91 0422 4229933.

EVE HOSPITAL AND INSTITUTE LIMITED ("the Company") will be held on Monday 25th September 2023 at 04:00 PM through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM") to transact the Ordinary and Special Businesses as set out in the Notice of the Twenty Sixth AGM, in compliance with applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended), read with the circulars issued by MCA and SEBI in this regard without the physical presence of the members at a common venue. The deemed venue for the 26th AGM shall be the Registered Office of the Company.

In compliance with the applicable Circulars, the Notice of the 26th AGM and the Annual Report of the Company including financial statements for the financial year 2022-23 along with Board's Report, Auditor's Report and other documents required to be attached thereto, shall be sent through electronic mode to the members of the Company whose email addresses are registered with the Company /Depository Participant(s). The requirements of sending physical copies of the Notice of 26th AGM and Annual Report to the Members have been dispensed vide Applicable Circulars. The Notice of the 26th AGM and the Annual Report of the Company are also available on the website of the Company at www.lotuseye.org, on the websites of the Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and also on the website of CDSI agency for providing the Remote e-Voting facility) i.e.www.evotingindia.com.

Manner of voting for members holding shares in physical form, dematerialized form or who have not registered their e-mail address with the Company is provided in the Notice of AGM, and also on the website of the Company. The facility of e-voting shall be made available at the AGM and Members attending the AGM who have no already cast their vote, may cast their vote electronically on business(es) set forth in the notice of AGM. Members who have not registered their email-id and/or Bank

Agent of the Company, the contact details of which is provided below containing the following: (a) Folio No., (b) Name or shareholder, {c) Copy of the share certificate (front and back), (d) Copy of PAN card (self- attested), (e) Copy of AADHAR (self-attested) Following additional details/documents need to be provided in case of updating Bank Account Detail: a) Name and Branch of the Bank in which you wish to receive the dividend, (b) the Bank Account type, (c) Bank Account Number (d) MICR Code Number (e) IFSC Code, and Copy of the cancelled cheque bearing the name of the first shareholder

In case of Demat

Please contact your Depository Participant (OP) and register your email address in your demat account, as per the process advised by your DP

The Board of Directors has recommended dividend for financial year 2022 23. To receive credit of dividends to the bank account through ECS (Electronic Clearing Service), holders of shares in physical form are requested to provide details of account number, name of bank and branch and address to our RTA-SKDC Consultants Limited "Surya" 35, Mayflower Avenue, Behind Senthil Nagar, Sowripalayam Road,Coimbatore – 641028, TN, India | Phone: +91 4224958995, 2539835/836 | Mobile# Fax: +91 422 2539837 | Email: info@skdcconsultants

com | www.skdc-consultants.com.
For demat shares, Bank account particulars are to be informed directly to your DP. Also, as dividend income is taxable in the hands of shareholders effective 01 st April 2020, please update your residential status, PAN & category as per Income-Tax Act

with your DP or our RTA. The above information is being issued for the information and benefit of all the Members of the Company and in compliance with the MCA and SEBI Circulars as

By Order of the Board For LOTUS EYE HOSPITAL AND INSTITUTE LIMITED (Sd/-) Achuth Menon Company Secretary and Compliance Officer Date: 31.08.2023

(THIS IS ONLY AN ADVERTISEMENT FOR INFORMATION PURPOSES AND DOES NOT CONSTITUTE AN OFFER OF SECURITIES FOR SALE IN ANY

JURISDICTION, INCLUDING THE UNITED STATES) Brooks BROOKS LABORATORIES LIMITED

Corporate Identification Number: L24232HP2002PLC000267

Our Company was originally incorporated as Brooks Laboratories Limited on January 23, 2002 under the Companies Act, 1956, vide Certification of Incorporation bearing registration number 24910 issued by the Registrar of Companies, Puniab, Himachal Pradesh and Chandigarh, We received Certificate of Commencement of Business dated February 19, 2002, issued by the Registrar of Companies Punjab, Himachal Pradesh and Chandigarh. There has been no change in the name of our Company since

Registered Office: Village Kishanpura, Nalagarh Road, Baddi, Nalagarh – 174101, Himachal Pradesh, India Corporate Office: (Address where books of account and papers are maintained): 201, The Sumit Business Bay, Off. Andheri Kurla Road, Opposite Guru Nanak Petrol Pump, Andheri East, Mumbai-400093, Maharashtra, India Tel: 022- 69073100; Website: www.brookslabs.net; E-mail: cs@brookslabs.net Contact Person: Jai Prakash Vaidya, Company Secretary and Compliance Officer

PROMOTERS OF OUR COMPANY: MR. ATUL RANCHAL AND MR. RAJESH MAHAJAN ISSUE OF UP TO 15,43,926 EQUITY SHARES WITH A FACE VALUE OF ₹ 10/- EACH ("RIGHTS EQUITY SHARES") FOR CASH AT A PRICE OF ₹ 75.00/- PER RIGHTS

EQUITY SHARE (INCLUDING A PREMIUM OF ₹ 65/- PER RIGHTS EQUITY SHARE) FOR AN AMOUNT AGGREGATING UPTO ₹ 1,157.94 LAKHS ON RIGHTS BASIS IN THE RATIO OF 1 RIGHTS EQUITY SHARES FOR EVERY 16 FULLY PAID UP EQUITY SHARES HELD BY THE EQUITY SHAREHOLDERS ON THE RECORD DATE, I.E. JULY 28, 2023. THE ISSUE PRICE IS 7.50 TIMES OF THE FACE VALUE OF THE RIGHTS EQUITY SHARES. BASIS OF ALLOTMENT

The Board of Directors of Brooks Laboratories Limited wishes to thank all applicants for their response to the Issue which opened for subscription on August 7,2023 and closed on August 22,2023 and the last date for on market renunciation was August 17, 2023. Out of a total of 2,423 Applications received, 753 were rejected on Technical Grounds. The total number of valid Applications received were 1,670 for 33,32,423 Equity Shares, which was 215.84% of the total issue in terms of the number of Equity Shares applied. The Basis of Allotment was approved in consultation with BSE, the designated stock exchange on August 25, 2023. The Board of Directors of the Company at its meeting held on August 28, 2023, approved the issue and allotment of Shares. All valid applications have been considered for

1. The break-up of Applications is given below (Before Technical Rejection):

Category	Applications Reveived		Equity Shares Applied For			Equity Shares Allotted		
	Number	%	Number	Value (Rs.)	%	Number	Value (Rs.)	%
Eligible Equity Shareholders	2326	96.00%	34,37,782	25,78,33,650	97.81%	14,97,603	11,23,20,225	97.00%
Renouncees	97	4.00%	77,086	57,81,450	2.19%	46,323	34,74,225	3.00%
Total (A)	2423	100.00%	35,14,868	26,36,15,100	100.00%	15,43,926	11,57,94,450	100.00%

2. Basis of Allotment

Category	Number of Valid Applications (including ASBA Applications)	Number of Equity Shares Allotted against Rights Entitlement (A)	Number of Equity Shares Allotted Against additional shares Applied (B)	Total Equity Shares Allotted (A+B) 14,97,603	
Eligible Equity Shareholders	32,55,337	11,97,969	2,99,634		
Renouncees	77,086	46,323	0	46,323	
Total	33.32.423	12.44.292	2.99.634	15.43.926	

DISPATCH / REFUND ORDERS: The dispatch of allotment advice curn refund intimation to the allottees as applicable, will be completed on or before August 30, 2023. The instructions to ASBA Banks for unblocking of funds was given by August 25, 2023. The listing application was filed with BSE on August 28, 2023. The credit in respect of allotment of Equity Shares offered pursuant to the Issue in dematerialised form in NSDL and CDSL, as applicable will be completed on or before August 30, 2023. The Equity Shares allotted to the Applicants who have not specified their demat details, have been credited to demat suspense account. Within 6 months from the Allotment Date, such Eligible Equity Shareholders shall be required to send a communication to our Company or the Registrar containing the name(s), Indian address, email address, contact details and the details of their demat account along with copy of self-attested PAN and self-attested client master sheet of their demat account either by post, speed post, courier, electronic mail or hand delivery. Our Company (with the assistance of the Registrar) shall, after verification of the details of such demat account by the Registrar, transfer the Rights Equity Shares from the demat suspense account to the demat accounts of such Eligible Equity Shareholders. In case of non-receipt of details of demat account as per (b) above, our Company shall conduct a sale of such Rights Equity Shares lying in the demat suspense account on the floor of the Stock Exchange at the prevailing market price and remit the proceeds of such sale (net of brokerage, applicable taxes and administrative and incidental charges) to the bank account mentioned by the resident Eligible Equity Shareholders in their respective Application Forms and from which the payment for Application Money was made. For further details please refer page 137 of the Letter of Offer. The Equity Shares offered pursuant to the Issue are expected to commence trading on BSE and NSE with effect from August 31, 2023, subject to receipt of listing and trading approvals and shall be traded under the same ISIN INE650L01011, as the existing Equity Shares. In accordance with SEBI circular dated January 22, 2020, the request for extinguishment of Rights Entitlement has been sent to NSDL and CDSL on August 28, 2023.

INVESTORS MAY PLEASE NOTE THAT THE ISSUE SHARES CAN BE TRADED ON THE STOCK EXCHNAGES ONLY IN DEMATERIALISED FORM.

DISCLAIMER CLAUSE OF BSE It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in any way be deemed or construed that the letter of offer has been cleared or approved by BSE Limited, nor does it certify the correctness or completeness of any of the contents of the letter of offer. The investors are advised to refer to the letter of offer for the full text of the Disclaimer clause of the BSE Limited on page 136.

DISCLAIMER CLAUSE OF NSE

It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the letter of offer has been cleared or approved by NSE nor does it certify the correctness or completeness of any of the contents of the letter of offer. The investors are advised to refer to the letter of offer for the full text of the Disclaimer Clause of NSE on page 136. COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

REGISTRAR TO THE ISSUE **LINK**Intime

Link Intime India Private Limited C-101, 1st Floor, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400083, Maharashtra, India.

Allotment Advice or credit of allotted Equity Shares in the respective beneficiary account or unblocking of funds etc.

Tel No: + 91 810 811 4949 Email: brooks.rights2023@linkintime.co.in

Investor Grievance Email: brooks.rights2023@linkintime.co.in Website: www.linkintime.co.in

SEBI Registration Number: INR000004058 Contact Person: Sumeet Deshpande

Place: Baddi

Date: August 30,2023

Brooks Jai Prakash Vaidya

Corporate Office: (Address where books of account and papers are maintained): 201, The Sumit Business Bay, Off. Andheri Kurla Road, Opposite Guru Nanak Petrol Pump, Andheri East, Mumbai-400093, Tel: 022-69073100

Website: www.brookslabs.net E-mail: cs@brookslabs.net Applicants can contact the Registrar or the Compliance Officer or the Registrar to the Issue in case of any Pre-Issue or Post-Issue related problems, such as non-receipt of

All grievances with respect to the issue may kindly be addressed to the Registrar to the Issue quoting full name and address of the First/Sole applicants, email id, contact number, number of shares applied for and Bank Branch where the application had been lodged along with the copy of acknowledgement slip. For BROOKS LABORATORIES LIMITED

> On behalf of the Board of Directors WHOLE TIME DIRECTOR

THE LEVEL OF SUBSCRIPTION SHOULD NOT BE TAKEN TO BE INDICATIVE OF EITHER THE MARKET PRICE OF THE EQUITY SHARE ON LISTING OR THE BUSINESS PROSPECTS OF BROOKS LABORATORIES LIMITED.

Communicate India

Coimbatore - 641 014

NOTICE TO SHAREHOLDERS

NOTICE is hereby given that the 26th Annual General Meeting ("AGM") of LOTUS

Web: www.lotuseye.org E-mail: companysecretary@lotuseye.org

letails are requested to register the same by following the procedure given below. Send a duly signed request letter to the Registrar and Transfer

Holding

stated above

ஆண்டுக்கு 4 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும்

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை: எத்திராஜ் கல்லூரியில் அமைச்சர் சாமிநாதன் துவக்கினார்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

மாணவர்களிடையே தமிழ்மொழிப் பற்றை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக இலக்கியப் வளர்ச்சத் துறை வாயலாக இலக்கம்ப போட்டிகள் நடத்துதல், குறள் பரிசுத் திட்டம், இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி என திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு மாணவர்கள் பட்டை தீட்டப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் இன்று புதியதாக இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை எனும் திட்டத்தினை முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அமைச்சர் சாமிநாதன் நேற்று கொடக்கி வைக்கார்.

அப்போது அவர் கூறியதாவது:-வர கூறாபதாவது:– ளுக்காக மட்டுமே செய்கின்ற மொழி மதிப்பெண்களுக்காக மன்ப்பாடம் நம் தமிழ் என்ற தவறான பார்வை மாணவர்கள் மனதில் வந்துவிடக் கூடாது என்கிற உயர்ந்த எண்ணத்தில் உருவாக்கப்பட்பட்டுள்ள பயிற்சிப் தொடக்கவிழா பாசறையின் பாசறையான் சென்னையில் எத்திராஜ் முகளிர் கல்லூரியில் நடைபெறுவது மிகவும்



பெருமை வாய்ந்ததாக அமைகிறது. தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ஏற்கெனவே நடத்தப்பெற்றுவரும் இலக்கியப் பயிற்சிப் பட்டறை என்ற தலைப்பில் ஆண்டுக்கு . மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் மாவட்டத்திற்கு சுமார் ஐந்து அல்லது ஆறு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சிப் பாசறை வாயிலாக மாவட்டத்திற்கு 100 பேர் என 38 மாவட்டங்களிலும் ஆண்டுக்கு சுமார் 3,800 அல்லது 4,000 கல்லூரி மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

கடல்போல் விரிந்திருக்கும் தமிழை கைகளால் அள்ளிப் பருகி விட முடியாது. பாடப் புத்தகங்களில்

செய்திகளை மட்டுமே பயன்தராது. வாழ்க்கைக்கு தேவையான பிற செய்திகளையும் இந்த இளம்பருவத்திலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்பாசறை, பல்வேறு துறைகளில் பெற்ற அறிஞர்களைக் கொண்டு மாணவர்களிடையே தமிழின் மீதுள்ள தாகத்தை, ஓரளவு தணிக்கும் என்ற அளவற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. குறிக்கோள்

பாசறையில் இப்பயிற்சிப் மாணவர்கள், கொண்ட கலந்து அறிஞர்களிடமிருந்து தாங்கள் பெற்ற அனுபவங்களை அனுபவங்களை இப்பயிற்சிப் பாசறையில் கலந்து கொள்ள வாய்ப்பு பாசறையால கூட்டிற கிடைக்காத பாணவர்களிடை உ கொண்டு செல்லவும் அவர்களுக்கும் அன்னைத் தமிழ் மீதான ஆர்வத்தை பெருக்கவும் வேண்டும் என்பதே ஆவக்கியதன் குறிக்கோள் ஆகும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். தமிழ் வளச்சி இயக்குநர் ஒளவை அருள், ஒருங்கிணைப்பாளர் நெல்லை அருள், ஒரும் ஜெயந்தா, எத்திராஜ் கல்லூரி முதல்வர் உமா கௌரி, கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஏல அறிவிப்பு

D. Manmal, 10/17, Murugesan Street, Chetpet, Chennai-31.
என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2021 முதல் 31.07.2022 முடிய காலங்கட்டுத்தும் மீட்கப்படாத்து மிருந்து விருந்து விருந B.Netiram, 296, 1st Main Road, Sheik Abdullah Nagar, A.T.Nagar, Chennai-87 என்ற அடகு வணிகர் வசம் நாள் A.T.Nagar, Chennal-87 என்ற ஆடகு வணிகர் வசம் நாள் 0.1.01.2018 முதல் 31.01.2028 முடிய காலன்வில் அடகு வைக்கப்பட்டு காலன்கடந்தும் மட்டகப்படாத பொருட்கள் நாள் 15.09.2023 ஆன்று மாலை 3 மணியாவில் தெ.89/54, வன்ளலார் தெகு.கோடம்பாக்கம், சென்னை-600 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் பாஃப்னா ஆக்கவேயிலால் எலம் போலவார் ஆ**க்ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார்

N.Shanthilal Jain, 25, Strahans
Road, Pattalam, Chennai-12 ஆக்ஷீனியாஸ் ஏலம் போடுவார்

Narayanlal, 212, Velachery Main Road, Pallikaranai, Chennai-100. என்ற அடகு வைக்கப்பட்டு காலங்கள் அடகு வைக்கப்பட்டு காலங்கள், தொர் 1.0.1.2010 முதல் 5.11.2.2021 முடிய தாலங்கள், தொர் 1.0.2023 அன்று சாலை 10 பலவியாளில் தொக்கம், சென்னை 6.00 224 என்ற விளக்கும் எழும்பூர் தாலக்கள், வட்டாட்சியர் அல்லது தாலக்கள், வட்டாட்சியர் அல்லது குற்குக்கள், வட்டாட்சியர் அல்லது குற்குக்கள், வட்டாட்சியர் அல்லது குற்குக்கள் அடக்கள் காலங்கள், கொக்கம் பாரும்புற்காலையில் அடகு வணிகள் வசம் நாள் 0.1.01.2020 முதல் 30.06.2022 முடிய சாலையில் அடகு வணிகள் வசம் நாள் 0.1.01.2020 முதல் 30.06.2022 முடிய சாலையில் அடகு வணிகள் வசம் நாள் 0.1.01.2020 முதல் 30.06.2022 முடிய சாலையில் அடகு வணிகள் வசம் நாள் 0.1.01.2020 முதல் 30.06.2022 முடிய சாலையில் அடகு வணிகள் வசம் நாள் 0.1.01.2020 முதல் 30.06.2022 முடிய சாலையில் அடகு வணிகள் வசம் நாள் 0.1.01.2020 முதல் 30.06.2022 முடிய சாலையில் அடகு வணிகள் வசம் நாள் 0.1.01.2020 முதல் நாள் 11.00.2023 அன்று சாலை 10 பலவியாளவில் நெக 9/54, வள்ளலையில் அடக்கியர்கள் நாள் 11.00.2023 அன்று காலை 10 மணிக்கப் கட்டு கொடங்கள் நாள் 11.00.2023 அன்று காலை 10 மணிக்கப் கட்டு கொடங்கள் நாள் பர் முடியந்தில் எழும்பூர் தாலுக்கதி வட்டாட்கியர் அல்லது கூடிகளியால் எலம் போரிவார் அல்லது கூடிகளியால் எலம் போரிவார் அல்லது முக்கிவையில் எலம் போரிவார் முக்கதிகையில் எலம் போரிவார் அல்லது முக்கிவையில் எலம் போரிவார் அல்லது முக்கிவையில் எலம் போரிவார் மால்ப் மாலிக்கள் மால் முக்கிவையில் எலம் போரிவார் மால்கின் மூக்கிவையில் எலம் போரிவார் மால்கியர்கள் மூக்கியர்கள் மால்கில் வேற்கள் மூக்கியர்கள் முக்கியர்கள் மூக்கியர்கள் மூ

ஆக்ஷீனியாஸ் ஏலாம் போடுவார்

Magaram, 116, Canal Bank
Road, Madhavaroa Garden,
Mylapore, Chennal-4. என்ற
அடகு வணின் வளம் நாள்
01.01.2020 (முடிய
காலங்கள் வளம் நாள்
10.01.2020 (முடிய
காலங்கடித்தும் மி.க.ப்படாடு
கோலங்கடித்தும் 12.00.2023
அன்று காலை 11 பலவியகாவில்
நே.89/54, வன்வணர் தெகு
கோடம்பாக்கம், சென்னைகை600
024 என்ற விவாகதில் எழும்பூர்
தாலுக்கர், வட்டாட்சியர் அல்லது
துணை வட்டாட்சியர்
துதைக்கர், வட்டாட்சியர்
ஆக்ஷீனியாஸ் ஏலம் பேருந்தார்

பாலப்காட்கும் பால்க பெண்குக்கியால் சலம் போடுமார் பாலக்க பெண்குக்கியால் சலம் போடுமார் பாலக்க படக்க படக

ஆக்ஷீனியாஸ் செயர் போடுவார்

Amar Pawn Broker, 1/40, New
No.1/83, East Coast Road,
Kottivakkan, Chennai-41
என்ற அடகு வைக்கர் வசம் நாள்
0.01.2020 (முதன் 31.07.2022 (முடியர்
காலாவில் அடகு வைக்கர்ப்பட்டு
காலங்கடத்தும் ந அன்று நண்பண் 12 பணியாவின் நெ.89/54, வள்ளலார் தெரு கோடப்பாக்கம், சென்னை-600 024 என்ற விவாகத்தின் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அல்லது முன்னிணையில் பாக்ப்வா ஆக்ஷீணியாஸ் ஏஸர் போடுவார்

ஆக்கடினியாஸ் ஏலம் போடுவார்

Dhanesh Bankers, 92,
93, Karuneegar
Adambakkam, Chennai-88
என்ற அடகு வணிகர் வசம் நாள்
01.01.2021 (முதன் 51.12.2021 (முடிய
மாலன்பில் அடகு வணிகர் பசம் நாள்
01.01.2021 (முதன் 11.00.2023
ஆன்று பாலை 2 பலவிமான்பில்
டு.கரர் நாள்
11.00.2023
ஆன்று பாலை 2 பலவிமான்பில்
டு.கரடம்பாக்கம், சென்னைகை 600
024 என்ற விளைத்தில் எழும்பூர்
நாலுக்கர் வட்டாட்சியர் அல்லது
துணை வட்டாட்சியர் அல்லது

ஆக்கடினியாஸ் சமல் போடுவார்

Amrao Bai Jain, 134/358,
Dr. Natesan Road, Triplicane
Chennai-5கான்ற படத்திரும் படத்திரும் வளம் நாள் பெ.ப.2021
முதன் 31.03.2022 முடியர மருக்கி 31.03.2022 முடியர மருக்கி 31.03.2022 முடியர காலகாவில் அடகு வைக்கப்பட்டு கொருட்கள் நாள் 08.00.2023 அன்று காணவ 21 1 மணிமாளில் நெ.89/54, வள்ளலைர் தெருக்கை—600 024 கண்ற விளாத்தில் சமும்பூர் முன்னிலைமில் பாஃப் ஆ**க்ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார்

புகுஸ் 26.02.2022 முடியு காலங்கடந்தும் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் நடன் 16.09.2023 அன்று காலை 11 மணியாவில் நெ.89/54, வள்ளலார் தெகு, கோடம்பாக்கல், சென்னை 600 024 என்ற விலாகத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்வ துணை வட்டாட்சியர் அவர் முன்னிலையில் பாஃப் ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

அன்று மாலை 3 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை 600 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் பால்ப்னா

என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2017 முதல் 31.03.2021 முடிய 01.01.2017 முதல் 31.03.2021 முடிய காலள்வில் அட்கு வைக்கப்பட்டு காலங்கடத்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 12.09.2023 அன்று மாலை 3 மணியளவில் தெ.89/54, வள்ளலார் தெரு. கோடம்பாக்கம், சென்னன-600 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது தணை வட்டாட்சியர் அல்லது முன்னிலையில் பாக்ப்னா முன்னிலையில் பாக்ப்னா

துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் பாஃப்னா ஆக்ஷீனியாஸ் ஏலம் போடுவார்

Vinodh, 2/1, 1st Street, Parameswar Nagar, Shenoy Nagar, Chennai-30 என்ற அடகு வணிகர் வசம் நாள் அடகு வணகா வசம நான 01.01.2021 முதல் 31.07.2022 முடிய 11.01.2021 முதல் 31.07.2022 முடிய காலள்வில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மிட்கப்படாத பொருட்கள் நாள் 15.09.2023 அன்று மாலை 2 மணியளவில் தெ.89154. வள்ளலார் தெரு. கோடம்பாக்கம், சென்னை—000 024 என்ற விலாகத்தில் எழும்பூர் நாலுக்கா. வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அல்லது முன்னிலையில் பக்ஃப்னா புக்னிலையில் பக்ஃப்னா ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார் *****

XVI JUDGE IN THE COURT OF SMALL CAUSES AT CHENNAI M.P. No. 2 of 2022

R.C.O.P. No. 1440 of 2015

-Versus-M.K. Kamrudeen ... Respondent/ Petitioner

... Petitioner/ Respondent

... Respondent/ Petitioner To M.K. Kamrudeen S/o. P.C. Mohamed Door No. 56, N. Block, MMDA Colony, Chennai - 600 106 Please take notice that the Hon'ble XVI Judge, Small causes Court, at Chennai, was pleased to order notice to you in the above M.P. returnable by 15-09-2023. Kindly make yourself available in the above said Court on the said date at 10.15 am. on the said date at 10.15 am

either in person or through your representative, failing which the matter will be heard and decided in your absence. D. Arun Kumar Counsel for Petitioner BEFORE THE HON'BLE III
ADDITIONAL CITY CIVIL
COURT, CHENNAI
I.A.No 2 of 2021
In

O.S. No. 4154 of 2019

...Applicant/Plaintiff
-VsG.Shantha Kumar & 2 others
...Respond ents/Defendents

. Mr. G.Shantha Kumar

1. Mr. G.Shantha Kumar, Editor, Printer & Publisher 'ULLATCHI ALASAL', No.36/8, C.G. Colony 1st Street, Royapuram, Chennai - 600 013. 2. Annai Abhirami Achagam, Rep. By G.Shantha Kumar, No.24, Vengu Chetty Street, Chennai - 600 003. Please take notice that the above said annification has

Please take notice triat the above said applica tion has been pref erred by us came up for hearing before the Hon'ble III Additional Judge, City Civil Court on 29.08.2023 and the Hon'ble Judge was pleased to direct Service of Notice by Substituted Service by substituted Service of Notice by Substituted Service by publication returnable for hearing on 27.09.2023. Kindly make yourself convenient to be present either in person or through a pleader, duly instructed, on 27.09.2023 at 10:30 AM or soon thereafter, failing which, please note that the above application would be heard and decided in your absence.

Cou nsel for Applicant IN THE HIGH COURT
IN THE HIGH COURT
OF JUDICATURE AT MADRAS
(APPEL LATE JUJISDICTION)
A.S. No. 23 of 2017
K.Sakthivel
S/o Kamatchi Reddiar.

1.L.Thilagavathy W/o Loganathan 2.Vijayalakshmi W/o Sampath. 3.Balachander S/o Loganathan. 4. Banumathy W/o Arunagiri. 5. Karthick S/o Loganathan.Respondents

To 1.L. Thilagavathi W/o Loganathan No.21, Devakiammal Street,

S/o Loganathan
No.1, Vaidvanatha Mudali

No.1, Valdyanatha Mudali Street, Shenoy Nagar, Chennai - 600030.
Please take notice that the above First Appeal in A.S. No. 23 of 2017 was filed by the appellant herein against the Respondents 1 to 5, in which you are the Respondents 1 and 5. The case came up for hearing before the Respondents 1 and 5. The case came up for hearing before the Hon ble High Court, Madras on 28-08-2023 and her Lordship was pleased to order paper publication to You and further posted the First appeal on 11-09-2023 for final hearing As per the order of the Hon'ble High Court, I am taking notice to both of you. Hence you are hereby given notice to be present before the Hon'ble High Court Madras on 11.09.2023 at 10.30 A.M either in

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய முதலேற்பு மனு எண். 373/2023

இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925 தொடர்பான மனுவில் 22.03.2018 அன்று இறந்து போன ஆர். சுப்பலக்ஷமி அவர்களின்

் பான ஆர. சுப்பலக்ஷ்மி அவிகளின் பங்கு பத்திரங்கள் தொடர்பான மனு 1) ஜி.கீதா, த/பெ. ஜி.ராமசந்திரன் என்.66, பசுல்லா ரோடு, தி.நகர் சென்னை—600 017 சென்னை—600 017 2) ஆர்.கணபதி, த/பெ. ஜி.ராமசந்திரன் எண்.68/62, பசுல்லா ரோடு, தி.நகர் சென்னை–600 017 3) ஆர்.அருண் ராமசந்திரன் ந/பெ. ஜி.ராமசந்திரன் ண்.68/62, பசுல்லா ரோடு, தி.நகர்

- மனுதாரிக்கி சென்னை - 600 017, தி.நகர், பசுல்லா ரோடு, எண்.68/62 என்ற முகவரியில் வசித்து வந்து 22-03.2018 அன்று இநந்து பேளன ஆர். கப்பலக்ஷ்ம் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்ற மால்டர் சோர்ட்டில் 12-09.2023 அன்று காலை 10.35 மணிக்கு விசாணைக்கு வருகிறது. மேறப்புயாரின் பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற அனைவரும் தங்களுக்கு தக்கதென கருவினும் திற்கும் அனைவரும் தங்களுக்கு தக்கதென கருவினும் நீதிமன்றம் வாரிகரிமைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்குறன்ற நீதிமன்றம் வாரிகரிமைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்குற்கு முன்பு மேற்புக விசாரணையின் போது நடவடிக்கைகளை பாரித்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள். 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது.

். r.காயத்துர் தேவ் மனுதாரரின் வழக்கறிஞர்கள் எண். 1, மூர்த்தி தெரு, தி.நகர், சென்னை – 800 017

பட்டது. கோவிந்தராஜ் பாலகிருஷ்ணன் உதவி பதிவாளர் முதலேற்பு பிரிவு 1 உயர்கீசிமன்றம்

டைனாவிஷன் லிமிடெட் CIN : L31100TN1973PLC006439 புதிவு அலுவலகம் : அபெக்ஸ் பிளாசா, 5-வது தளம், எண்.3 நூங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 034, தமிழ்ற

காணாளி காட்சி / இதர ஒளி ஒலி சாதனங்கள் முறையில் நடைபெறும் 48வது வருடாந்தீர பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பு

கம்பெளிகள் சட்டம், 2013 (சட்டம்) மற்றும் சிதன் கழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் எக்கப்பிடிற்கு கண்டாக்கில்கேற் போறி தல் திதிதியா (வகி?) (படியுமல் கடமைகள் மற்றும் மென்பிட்டு தேவைகள்) விதிமுறைகள், 2015 மற்றும் டிசம்பர் 28, 2022 தேதியீட்ட அந்றுகிகை என். 10/2022, புரும் 08, 2020 தேதியீட்ட அற்றுகிகளை என். 10/2020, பிறும் மூர் 05, 2020 தேதியீட்ட அற்றுகிகளை என். 20/2020 மற்றும் மே 05, 2022 தேதியீட்ட அற்றுகிகளை என். 20/2020 மற்றும் மே 05, 2022 தேதியீட்ட அற்றுகிகளை என். 20/2020 தேதியீட்ட மற்றும் மே 05, 2022 தேதியீட்ட அற்றுகிகளை என். 20/2020 தேதியீட்ட இற்றுகிகளை என். 20/2020 தேதியீட்ட இற்றுகிகளைகள்) மற்றும் மே 13, 2022 தேதியிட்ட SEBIHOCPOMD2/RR/P/2022/262 (செரி கிற்றுக்கைகள்) எம்றிய மிரும் இருந்திக்கைகள் மற்றும் செரி சிற்றுக்கைகள் கூட்டாக "சுற்றுக்கைகள் அற்றுக்கைகள் அற்றுக்கைகள் அற்றுக்கைகள் அற்றுக்கைகள் அற்றுக்கைகள் அற்றுக்கைகள் அற்றுக்கைகள் அற்றுக்கைகள் அற்றுக்கு இருந்தியில் கட்டிப்பட அற்றுக்கு அறிக்கு மற்றும் சிற்பு அனுவல்களை செயல்படுத்த "முடிநந்தி" விருக்கட்ட அறிகியில் கண்டுள்ள சந்தாரண மற்றும் சிற்பு அனுவல்களை செயல்படுத்த பறுநந்திக்கட்ட சிற்பியில் அறிகியில் கண்டுள்ள சந்தாரண மற்றும் சிற்பு அனுவல்களை செயல்படுக்கும் அறிக்கும் அறிக்கு

மின்னணு வடிவில் நிறுவனத்தின் மூலதன பங்குகளை வை உறுப்பினர்கள் அந்தந்த டிபிபை அணுகி. டிபி அறிவுறுத்தும் செயல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பண்யூற்றுமாறு (கட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கம்பெணியீன் முறைன பாங்குகளை காசீத வடிவத்தில் வைத்திருக்கும் உறுப்பினர்கள் பாநிதுறைக்கப்பட்ட படிவம் 188-1 மற்றும் பிற்தொடாபுடைய படிவாங்களை கம்பென்பேன் சூர்ழர், வமசர்ஸ், கீன்டகிரேட்ட்ட ரிஜின்றிரி மானேஷ்பெண்ட சாகீசஸ் பிறைவேட விடுப்படுகள் பின்னத்தன் முகவரி csdstd@integratedindia.in -க்கு அனுப்பி பிதிவு செய்யமாம் / புதுப்பிக்கலாம்.

டைனாவிலுள் லிமிவடட்(க்காவ ஆர்.பி. அவர்வால் முமு-நேர இயக்குனர் DIN:05253615

இடம் : சென்னை தேதீ : 31–08–2023

பாஃப்னா பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் CIN: L24294TM1995PLC030898 பதிவு அலுவலகம்: ''பாஃப்னா டவர்ஸ்'', என். 299, தம்பு செட்டி தெரு. சென்னை 600001 Tel: 044 5267517/125270992 Email: info@bafnaphama.com, Website: www.bafnaphama.com

28வது ஆண்டு பொதுக் கூட்ட அறிவிப்பு, 2022–23– ம் ஆண்டு அறிக்கை, தொலைதூர மின்னணு– வாக்களிப்பு வழிமுறைகள் மற்றும் கட்ஆச்-ப் தேதி – அறிவிப்பு

ன் மூலம் அறிவிப்புதாவது. ஆகஸ்ட் 11, 2023 தேதியிட்ட கூட்டத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வணிக்க பிளிவத்தனை செய்ய நிறுவகத்தின் உறுப்பினர்களின் ஊவது ஆண்டு போதுக் கூட்டம் (*/ செய்டம்ஸ்) 22, 2023 மென்சிகிழ்வை அன்று இத்திய தோப்படி காசை 1025 மணிக்கு காசெ காட்டிப்பிற ஆடியகள்கள் (அறைகில் (*)(COLAM) நடைபெறும். காச்ப்படோட் விவகாத அமைக்கத்தால் வெளியிடப்பட்ட (**மிக்கே தற்றிக்கை?) புசம்ம் 22, கோக்கில் 1... இது அடியக்கும்.

கட்டிர் இ ஆய்கைட்டு முறையில் (VCOMM) நடைபெறும்.
காப்படுட்ட வேண்டி அமைக்கும் பெறியில் (VCOMM) நடைபெறும்.
காப்படுட்ட வேண்டி அமைக்கும் பெளியில் படம். "மிகிச் சுற்றிக்கை") டிரம்பர் 28, 2022
கேதில்ட்ட பெறுக் சுற்றிக்கை என். 197022 (இது தொடர்பக முன்னி பெளில்,பபட்ட தறுதிக்கை கிடை தொடக்கி பற்றும் இதில் பயிக்கு சத்தை வரியத்தல் பெளில்,பபட்ட துறையி 6, 2023 கேதில்ட்ட, கெரி சுற்றிக்கை என். 588]HO/(CFI)POD-7/P(OR)/2023/4 (இளியேல் கட்டடக் சற்றித்கைகள் "என்று குறிப்பட்டம்(சிறற் அடியமர்ற்கு இன்றிக்கை அன். 2022-23-ம் ஆண்டுக்கை அதிகை ஆயியமற்றில் கிறையத்த தக்கிக்க ஆக்கட்ட 30, 2023 அன்று திறையில் அரிக்க ஆயியமற்றில் கிறையத்த தக்கிக்க ஆக்கட்ட 30, 2023 அன்று திறுமணிக்கும் அரிக்கையுக்கு மற்றும் கிறையத்தில் அரிக்கையுக்கும் அறிக்கும் அமைக்கிக்கும் அடியமர்கள் கூறிபட்ட ஆண்டுக்கை அதிக்க ஆகியமற்றில் கிறையற்றும் கிறையத்தில் அரிக்கையுக்கும் முகவரிகளை பறிகு மிலும்புக்கும் இதன்றும் கைக்கப்பட்டுள்ளன. கூறிபட்ட ஆண்டுக்கி இணையுகள் https://www.beinda.com.மற்றும் படுக்கு அதிக்கும்புக்கும் கிறும்புக்கும் அன்றும் கிறும்புக்கும் மறிக்கும் இதிக்கையுக்கும் அடியமற்றும் அன்றும் கிறும்புக்கும் அறிக்கும் கிறுக்கும்பட்ட படியுல் கடகைகள் மற்றும் விறும்புக்கு அதிக்கும் அறிக்கும் கிறுக்கும்பட்ட படியுல் கடகைகள் மற்றும் குறுக்கும்படம் படியுக்குறில் அடியத்தில் கடக்கும் அறிக்கும் இதிக்கும்படுக்கும் அடியத்தில் படியில் அறிக்கிறத்தில் மறிக்கும் அடியத்தில் அடியத்தில் அடியத்தில் அடியம்பட்கு அரிக்கிறத்தில் அன்றும் கட்டத்திலில் அடியத்தில் அறிவடியத்தனை படுக்கிலிறத் அன்றும் கட்டத்திலில் அரிக்கியத்தில் வரிக்களிற்கு அன்று மேறும் படியத்தில் அறிக்கியத்தில் அன்றுக்கு அடியத்தில் அடியத்தில் அரிக்கியத்தில் வரிக்களில் அதிக்க கட்ட அறிவியில் அறிவட்டம் அறிவை அன்றுக்கு அடியத்தில் அறிவடியத்தில் மடியத்தில் வரிக்களில் அதில் வரிக்கியத்தில் அன்றுக்கு அடியத்தில் அறிவடுக்கு கடியத்தில் அடியத்தில் அறிவடியத்தில் அடியத்தில் அடியத்தில் அறிவடுக்கும் அதிக்கியத்தில் அடியத்தில் அறிவடியத்தில் அடியத்தில் அறிவடியத்தில் அடியத்தில் அறிவடியத்தில் அடியத்தில் அறிவடியத்தில் அடியத்தில் அறிவடியத்த

ம்களைது முறை அலைது ஆண்டு பெறுக் கூட்டத்தல் வக்களிப்புதற்கள் தகுதியை நினைகிகும் கடிப்பிழகி செட்டங்கார் 2,023 ஆகும். தொகைந்தா மின்னனு வாக்குப்படுவு செப்டங்கார் 19, 2023 செய்வாய்கிறேடை அன்று தேதைவது மின்னனுடவாக்களிப்பு செப்டங்கார் 21, 2,023 மியநக்கிறமை அன்று தேதைவது மின்னனுடவாக்களிப்பு செப்டங்கார் 21, 2,023 மியநக்கிறமை அன்று முடியையடும் திறிய தேர்பட்டி நகையை 5000 மணிற்ற ஆண்டு பெறுக்கூட்ட அறிவிப்பு அனப்பட்ட பிறகு, திறுவனத்தில் பங்குகளைப் பெறது. திறுவனத்தில் நறுப்பினாகி, வடிப்பி தேரிலில் அதைவது செப்டங்கார் 2,023 அன்று பங்குகளை வைத்திருக்கும் சந்திகொரு நடிகும், www.ovicipnofda.com-வட் கேசிக்கையை பங்குகளை வைத்திருக்கும் சந்திகொரு நடிகும், www.ovicipnofda.com-வட் கேசிக்கைகையு

றது வளதுகள் உறுப்பளரும். கடியில் பிதல்லே அதன்லு செப்பட்டர் உரு உழக்கு மாகுகள் கடியில் அடியில் அடியில

ஆவார். மம்மேட் முறையில் பக்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கும், காகித முறையிலு: மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்யத உறுப்பினர்களுக்கும் தொலைதூர மின்னனு

பப்பட முறையில் பக்குகளை வைத்திருக்கும். உறுப்பினர்களுக்கும், கவித முறையிலும் மின்றைகல் முகவிகளைப் புதிற செய்யத உறுப்பினர்களுக்கும் இரக்கப்பட்டுக்கும். அவிகள் அடிக்கும் முக்கப்பட்டுக்கப்பட்டுக்கும். உறுப்பினர்களுக்கும் இரக்கப்பட்டுக்கும். உறுப்பினர்களுக்கும் இரக்கப்பட்டுக்கும். உறுப்பினர்களுக்கும் முக்கு காக்குகர் இருத்தில் கொடிக்குக மின்று காக்கியில் இருந்தில் கிடிக்கும் பல்குதார்களுக்கன பிடிக்கு கொடிக்கும் கின்றுக்கம் பிளிக்கிய கினத்துகளுக்கும். உறுப்பினர்களுக்கன மின்றுக்கும் பிளிக்கும் சினத்துக்கும் மின்றுக்கும் பிளிக்கும் சினத்துக்கும் மின்றுக்கும் மின்றுக்கும் மின்றுக்கும் கினக்கும் அத்து கடியனில்லா என்றும் வைக்கும். அவிக்கும் கடியனில்லா என்ற கேட்டியம் பிளிக்கும் அவிக்கும் கடியனில்லாக்கும் அவிக்கும் கடியன்றும். இதிகையேன்றும் வினக்கும் அவிக்கும் கடியன்றும் கடியன்றும் கடியன்றும். இதிக்கும் கடியன்றும் கடியன்றும் கடியன்றும் கடியன்றும் கடியன்றும். இதிக்கும் கடியன்றும் கடியன்றும் கடியன்றும் கடியன்றும் கடியன்றும் கடியன்றும். இதிக்கும் கடியன்றும் கடியன்றும் கடியன்றும் குடியன்றும் கடியன்றும் அவிக்கும் கடியன்றும் அவிக்கும் கடியன்றும் அவிக்கும் கடியன்றும் அவிக்கும் கடியன்றும் அவிக்கும் கடியன்றும். அவிக்கும் கடியன்றுக்கும் குறிக்கும் கடியன்றுக்கும் உறுப்புக்கியன்றுக்கும் அவிக்கும் கடியன்றுக்கும் உறுப்புக்கியன்றுக்கும் அவிக்கும் கடியிக்கும்.

ா vv மூலம் வருட்டத்தர் எப்பதுக் கட்டத்தல் கலந்து வகள்வதற்கள் உறுப்பளைகளுக்கு து வழிஞ்சுகள் அதிவிப்பில் விங்ககக் கொடுக்கப்பட்டுள்ளன. நிறை பேட்டில், 2013-ன் பிசிவு 10 மற்றும் ஆகள் கீழ் கட்டலைக்கப்பட்ட விதிகள் மற்று ரொயி (பட்டியல் கடலைகள் மற்றும் வெளிகிட்டு தேவைகள்) விதிமுறைகள் 2015-ன் வீதி 4 ஆகியவற்றுக்கு இணங்க, ஆண்டு பெறுக்கூட்ட தேக்கத்திறக்க 10 செப்டயர் 2022 சனிக்கிறமை முதல 22 மேட்கள் 20 வெளிக்கிறமை கண்ட (இன்றெடு நடக்களையும் கட்டைகி) திறுவழைத்தில் உறுப்பிண்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் குடப்பட்டிருக்கும்.

ஏல அறிவிப்பு

அடகு வைத்து மீட்கப்படாத பொன். பொன் அல்லாத பொருட்கள் நாள் தைகள்கள்கள் ஆகுக்குகளைகள் ஏல கம்பெனியரால் பெரம்பூர். புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பங்ரங்கமாக ஏலம் போடப்படும்.

்கர்தோன், குமார், நே. 21, கஜபதி தெகு, தென்ன குமார், நே. 21, கஜபதி தெகு, தொன் குமர், சென்னை-30 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 04.05.2020 முதல் 31.03.2022 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத போன: 'கன் என் 13.03.2023 உண்ண மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கன் நான் 13.09.2023 அன்ற காலை 11 மணிக்கு மேல் என். 40, சசிதானத்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை 12. என்ற விலாசத்தில் எலதார் மெலாக்ல கான்கரியா ஆக்ஷினில் எல கட்டென்றால் பெரப்பூர், புரணைக்கம் தாரிவதார் (அ) துணை தாரில்தார் முன்னிலையில், பலரங்கமாக எலம்

போடப்பலும்... ****** B.ஹேமலதா, நெ.43, எஸ்.ஆர்.பி. கோயில் தெரு (நார்த்), பெரம்பூர். சென்னன=82 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 10.01.2021 உள்ள அடகு கடையில் 10.01.2021 முதல் 28.1.2.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன். பொன் அல்லாத பொருடகள் நான் 15.09.2023 அன்று சாலை 10 மணிக்கு மேல் என். 40, சச்சிதானந்தம் தெரு. குயப்பேட்டை, சென்னை—12. என்ற விலாசத்தில் எலுகார் மெல்கில் காள்க்கியா ஆக்கினில்ல எல கம்பெனியால் பொம்பர்

துகைன் தால்வதார். முக்கள்கையை பண்டியின்றன. எஸ். போடப்படும்.

B.D.சிமா (த. 43, எஸ். ஆர்.பி.
கோயில் தெரு (நார்த்), பெரும்பூர்.
கெயில் தெரு (நார்த்), பெரும்பூர்.
கெயில் செரு (நார்த்), பெரும்பூர்.
கெயில் செரு கைடயில் 04-01,2021
முதல் 27.12,2021 வரை அடகு
கவத்து மீட்கப்படாத பொன்,
பொன் அல்லாத பொருட்கள் நாள்
15.09,2023 அன்று காவை 11 மணிக்கு
மேல் எண். 40, சசிதானந்தம் தெரு.
குயப்பேட்டை சென்னை—12 என்ற விலாசத்தில் கைன்கையில் முன் கண்கர்
மை கடிக்கியரால் பெரும்பூர்.
புரசையர்க்கம் தாரில்தார் (அ)
தனைன் தரில்முகர் போட்படும்.
பண்டிக்காக ரலம் போடப்படும்.

C. பிரியதாக்கினி. 13/2A. வெல்ட் பூம்புகார் நகர். கொண்ணி 13/2A. வெல்ட் பூம்புகார் நகர். கொண்ணி நகர். கொண்ணி 13/2A. கொண்ணி 19 என்ற விலாத்தில் உள்ள அடகு கையில் 28.10.2021 முதல் 27.06.2022 வரை அடகு வைத்து மீட்கப்படாத போன் அல்லாத பொருட்கள் நாள் 15.09.2023 அன்று மூலியம் 1 மணிக்கு மேல் எண். 40. சசிதானந்தம் தெரு. குயப்பேட்படை சென்னை 12. என்ற விலாத்தில் சைன்றை விலாத்தில் சூரையர் மூல்கிறில் காக்கரியா ஆக்கினிக்கில் சைக்கியாரால் பொழுப்பூர். புணை தாசில்தார் மூல்கரிலையில் பாலரங்கமாக ஏலம் போடப்படும்.

பெற்றுகம்பிக் இலம் லட்பிடப்படும்...

G. புக்ராஜ் தெருவின், தெ. 4.
பெரம்பலு தெரு. பழைய தெரு. பழைய் வன்னளரப்பேட்டை, சென்ன அடர கடையில் 13,07,2020 முதல் 24,11,2021 வரை அடரு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்னாத பொன்ட்கள் கான் 15,09,2023 உண்ணத ம்ட்கப்படாத viunan, viunan பொருட்கள் நாள் 15,09,2023 அன்று நண்பகல் 12 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை 12. என்ற விலாசத்தில் – 12, என்ற மெஸர்ஸ் _____ வமலாஸ் கான்கரியா ஆ**க்ஷினிஸ்** ஏல் கம்பெனியரால் பொல்கள் தோடின்ற மெரிய்துர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பக்ரங்கமாக ஏலம்

முன்னைக்கும்.

A. கிரிதாரி ராம். தெ. 115. காந்தி
தெரு, பெரியார் நகர், திருவான்மியூர்.
சென்னன-41 என்ற விலாகத்தில்
உள்ள அடகு கடையில் 14.09.2020
முதல் 28.07.2022 வரை அடகு
வைத்து மிடகப்படாத போன், பொன்
அல்லாத பொருடகன் நான் 20.09.2023
அன்று காலை 10 மணிக்கு மேல்
என். 40, சச்சிதானந்தம் தெரு,
குயப்பேட்டை, சென்னன-12. குயப்பேட்டை, சென்னை–12 என்ற விலாசத்தில் ஏலதார மெலர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ் மைலால் காள்காயா ஆக்கடிகள்கால் ஏல சும்பெனியரால் பெரம்பூர், புரவைக்கம் தாரில்தார் (அ) தனை தாரில்தார் முன்னிலையில், பகரங்கமாக ஏலம் போடப்படும். ******** முக்கன் ராம். A செல்வராஜ்புரம், டூமிக்குப்பம், சார்கேகம், சென்னை—4 என்ற

செல்வராஜ்புரம், குமிங்குப்பம. சாந்தோம், சென்னை—4 என்ற விவாசத்தில் உள்ள அடகு கடையில் 09-01-2021 முதல் 30.12-2021 வரை அடகு கடையில் 109-01-2021 முதல் 30.12-2021 வரை அடகு கைத்து மீட்கப்படாத போன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 20.09-2023 அன்று சாலை 11 மணிக்கு மேல் என்ல 40.0 சசித்தானந்தும் தெருகும் தூரு 40.0 சசித்தானந்தும் கெருக குயப்பேட்டை. சென்னை—12. டை, சென்னை–12 விலாசத்தில் ஏலதார கான்கரியா ஆக்ஷினிஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர். புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகுரங்கமாக ஏலம் போடப்படும். P. தேஜாராம், 2/34, மவுண் பூந்தமல்லி ரோடு (மவுண்ப காட்டுப்பாக்கம், சென்னைசு என்ற விலாசத்தில் உள்ள அட கடையில் 04.04.2021 முத

கடையில் 04.04.2021 முகல் 27.12.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 22.09.2023 அன்று காலை 10 மணிக்கு மேல் எண். 40.0 சச்தோளத்தம் தெத, குயப்பேட்டை, சென்னை–12. என்ற விலாசத்தில் எதுக்கிற குழும்பட்டை, சென்னை–12. என்ற விலாசத்தில் எலுக்கிய ஆக்கினில் எல கட்டெனியாக் பெரும்பூர், புறகைவாக்கம் நாகில்நார் முன்னிலையில், பலரங்கமாக எலம் போடப்படும்.

M. சாகம்மல் ஜெயின், 23/43,
மகாத்மா காந்தி ரோடு, சாஸ்திரி
நகர், அடையார், சென்னன-20
என்ற விலாவத்தில் உள்ள அ.கு
கடையில் 09.01.2019 முதல்
26.12.2019 வரை அட குவத்து
மீட்கப்படாத பொன், பொன் அல்லாத
பொருட்கள் நான் 22.09.2023 அன்று
காலை 11 மணிக்கு மேல் என்ர 40, காலை 11 மணிக்கு மேல் என்ன. 40, சச்திருள்ளுதல் தெகு, குழப்பேட்டை. சென்னை—12, என்ற விலாகத்தில் ஏலதார் மெலஸ்ல கான்கரியா ஆக்கினில்ல எல கம்பெனியரால் பெரும்பூர். முன்னெண்ணில், பண்றங்கமாக எலம் பொடப்பும், மன்னெண்ணில், பண்றங்கமாக எலம் பொடப்பும்.

முன்னிலையில், பலரங்கமாக ஏலம் போடப்படும். பி வண்டி பாலாஜி, 171/44, புருக்கா மெயின் ரோடு, நம்மாழ்வாபேட் சென்னை—12 என்ற விலாகத்தில் உள்ள அடகு கடையில் 28.01.2021 முதல் 10.02.2022 வரை அடகு வைத்து ம்டகப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கன் நான் 25.09.2023 அன்று காலை 10 மணிக்கு மேல் என்ன 40. சசிதானந்தம் தெக், குயப்பேட்டை. சென்னை—12, என்ற விலாகத்தில் எதுதார் மெல்லில் கான்கரியா குக்கினில் ஏல கம்பெனியால் பெரம்பூர், புறசுவாக்கம் நாரிவுதார் (அ) துணை தாரில்தார் முன்னிலையில், பழகுக்கமாக ஏலம் போம்பூர். போட்புடல் காரிவுதார் (அ) துணை தாரில்தார் முன்னிலையில், பழகுக்கமாக ஏலம் போம்பூர். போட்புடல் காரிவுதார் (அ) குணை தாரில்தார் முன்னிலையில், பழகுக்கமாக ஏலம் போட்புபடும் பிறுக்கமாக ஏலம் போட்புடல் போட்புபடும் முன்ன அடகு வைத்து ம்டகப்படாத வொன், பெரன் அல்லாக போகுட்கள் நான் 25.09.2023 அன்று போடைகளை நான் 25.09.2023 அன்று

மட்டகப்படாத போன், பொன் அல்லாற பொருட்டகள் நாள் 25.09.203 அன்ற காலை 11 மணிக்கு மேல் எண்.40. சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை சென்னை—12. என்ற விலாசத்தில் எலுகாரர் பெலாஸ் காள்கரியா ஆக்ஷினிஸ் ஏல கம்பெனியரால் பேரம்பூர்.

தளில்தார் (அ) துணை தரில்தார் முன்னிலையில், பண்ரங்கமாக எலம் போடப்படும். கிஜய் பான் பரேரு, ராஜா அன்னைரமலைபுரும் சென்னை—28 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 08.01.2020 முதல் 26,08.2021 வரை அடகு வைத்து ம்.கப்படாத போன், பொன் அல்லாத மெரம். என் என் 28,02.03.4 வண்டு மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 25.09.2023 அன்று மாலை 2 மணிக்கு மேல் எண். 40 சசிதானந்தம் தெகு, குயப்பேட்டை, சென்னை—12, என்ற விலாசத்தில் எத்தரி மெலங்ல் கான்கரியா ஆக்குகினில் எல கம்பெனியரால் பெரம்பர். ஆக்ஷவையை ஏல கம்பவாயராக பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார முன்னிலையில், பகரங்கமாக ஏலம்

போடப்படும்.

எஸ்.ஆர். சௌத்ரி 34/161,
வன்னியர் தெரு, சூளைமேடு.
சென்னன-94 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 23.12.2020 முதல் 12.08.2022 வரை அடகு முதல் 16.08.2022 வரை சு.....மு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொனுட்கள் நான் 25.00.2023 அன்று முதியம் 1 மணிக்கு மேல் எண்.40. சசிதானந்தும் தெரு. குயப்பேட்டை... சென்றனந்தும் தெரு. என்ற விலாசத்தில் ஏழுதுரி மெல்லீல் கான்கரியா ஆக்களில்ல என கம்பெனியரால் பெறம்நூ துணை கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகுரங்கமாக ஏலம் போடப்படும்.

S. சப்னா பான் புரோக்கர். நெ. 1, தமிழர் வீதி, கடிலா நேரு நகர். வெயின் ரோடு, சூளைபேடு சென்னை--94 கைட்டில் உள்ள அடகு கைட்டில் 07.04.2021 முதல் 31.03.2022 வரை அடகு வைத்து மீட்கப்படாகு போன் அல்லாத மடகப்பட்பது பொருட்கள் நாள் 25.09.2023 அன்று மாலை 3 மணிக்கு மேல் எண்.40. சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை. சென்னை-1.2. என்ற விலாசத்தில் ஏலதாரர் மெல்லி கான்கரியா ஆக்கினிஸ் ஏல கம்பெனியரால் பெரும்புர், பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் முன்னரையா போடப்படும்.

களில் பண் புரேக்கர். 5/1.
குப்பையா தெரு, கொண்டித்தோப்பு.
சென்னை—79 என்ற விலாகத்தில டீக்கு படி, தன்ற விலாகத்தில் டீக்கு 17.04.2021 முதல் 30.07.2022 வரை அடகு வைத்து மீட்கப்படாத போன். போன் அல்லாத பொருட்கள் நாள் போன் அல்லாத பொருட்கள் நாள் டேக் என்க 40. சச்திநானத்தம் தெரு, குயப்பேட்டை... சென்னை—1.2. குயப்பேட்டை, சென்னை-12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர். புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

IN THE COURT OF SUBORDINATE JUDGE AT ALANDUR H.M.O.P. No. 324 of 2021 M. Sivagami ... Petitioner
-VersusR. Marimuthu Respondent

R. Marimuthu

R. Marimuthu
No. 2/1208, Mahatma Gandhi
Nagar, 4th Main Road, Okkiyam,
Thuraipakkam,
Chennai - 600 097
Please take notice that the
Hon'ble Subordinate Judge at
Alandur was pleased to order
notice to you in the above O.P.,
returnable by 02.11-2023. Kindly
make yourself available in the
above said Court on the said date
at 10.15 am., either in person
or through your representative
failing which the matter will
be heard and decided in your
absence.

D. Arun Kumar

D. Arun Kumar Counsel for Petitioner

ஏல அறிவிப்பு B. BHANWARLAL SHARMA BROKER, NO.s, AVADI MAIN GOWARDHANAGIRI, CHENNAI OOWARDHANAGRI, CHENNAI எரு OT1 (எல நப்புதல் என்ச KDIS NO.5792/2023/A3 DT. 14.08.2023) என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகளின் கடையில் 0.20.11.2021 முதல் 30/12/2021 வரை அடகு வைத்தும் பொருட்களின் எலம் 14/09/2023 அன்று காலை 11.00 மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற எலதாரர் MIS. குருசாந்தி எலதாரர் அவர்களால் திருவன்னுர் மாவட்டத்தில் உள்ள ஆவடி துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகளின் கடையில் ஏலம் போடப்படும்.

B. PUSHPADEVI, PAWN BROKER,
NO.8, AVADI MAIN ROAD,
GOVARDHANAGIRI, CHENNAI 600 GOVANDHANGINI, CHENNA 600 71 (ஏல ஓப்புதல் என் KDIS NO.5791/2023/AS DT. 14.08.2023) என்ற கிலாசத்தில் உள்ள அடகு வணிகளின் கடையில் 04.01.2021 (முதல் 30/12/2021 வரை அடகு அனைத்தும் பொருட்களின் எலம் 34/02/2023 அன்ற நடன்கை வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம் 14/09/2023 அன்று நண்பகல் 12.00 மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற எலதாரர் M/S. குகுசாந்த் ஏலதாரர் அவர்களால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும், M/S. குடிசார்க்கி ஏலகாரர்

ு. M/S. குருசாந்தி ஏலதாரர் உரிமையாளர்

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (APELLATE JURISDICTION) C.M.P.No.19414 of 2023 IN C.M.P.No.12638 of 2023

W.A.SR.No. 77102 of 2023 AGAINST W.P.No. 12840 of 2017 1.The Government of Tamil Nadu Rep. by its Secretary Environment and Forest partment Fort. S Department Fort. St.
George, Chennai - 600 009.
2. The principal
Chief Conservator of Forest,
Office at Panagal Maligai,
Saidapet, Chennai- 600 015.
...Petitioners/Appell

1.P.Rameshkumari, and 21 others ..Respondents/Respondents

To
1.P.Rameshkumari,
Wo. Late.B.Narayanan,
Forest Guard,
Aringnar Anna Zooligical Park,
Vandaloor, Chennai-600048. Responden 2.M.Rani, W/o.Madanagopal,

Z.M. Rain, Construction of the Construction of 3.M.Mahalingam,
3.M.Mahalingam,
4. Forest Guard,
4. Fores Pollachi Range Division and Circle. —Respondent - 9 4.M.Chandran, S/o.Munusamy,

Forest Guard, Keeloor Thiruvannamalai North Division, At Polur. —Respondent - 11 5.A Babu,
Sío. Ammavasai, Forest Guard,
Kelur Forest Station,
Thiruvannamalai North Division,
Vellore Circle. – Respondent - 14
6.P. Govindaraju, S/o. Perumal,
Forest Guard,
Range No. 2, Arignar
Anna Zoological Park,
Vandalur, Chennai - 48,
Respondent - 15

Respondent - 15 Sub: C.M.P.No.19414 of 2023 IN C.M.P.No.12638 of 2023 IN W.A.SR.No .77102 of 2023 AGAINST W.P.No.12840 of

AGAINST W.P.No.12840 of 2017 - pending on the file of Hon'ble High Court of Madras. Please take notice in the above matter the Hon'ble Court has cyclered nager publication. has ordered paper publication to you returnable by 11/09/2023. Hence Kindly be present on that day at said Court at 10.30. A.M. either in person or through your counsel, failing which the matter will be heard in your absence and suitable orders will be passed. suitable orders will be passed. T. ARUNKUMAR ADDL.GOVT. PLEADER Counsel for Respondent

ENROLLMENT NOTICE

After 10 days of the Publication of this Notice and within three months there afte R.KANIMOZHI. D/o Ramakrishnan Aged 22 years, Permanently, residing at No.310, Gandhi Road, West Tambaram, Chennai-600045 Intend having my enrollment a: an Advocate moved before the Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council buildings, High Court Campus, Chennai-104.

Those who have any valid bjections may notify the same to the Bar Council within ter

R.KANIMOZHI

IN THE V ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI
O.S.1869/2018
STATE BANK OF INDIA Chennai, Rep. by its

RACPC Citerinia. Chief Manager, No. 16, Whannels Road, Egmore, Chennai -600008 Plaintiff Vs ASMH Miraj 171/3, Silicon Valley 'R' Block, 171/3, Silicon Valley 'R' Block, IT Highway, Thoraipakkam, Chennai - 500097 Defendant Take notice that Plaintiff has filed O. S. 1869/2018 on the file of V Assistant City Civil Court Chennai at High Court Buildings, Chennai - 600104 against the Defendant for recovery of sum of Rs. 5,17,760/- with future interest and costs. The Defendant is hereby informed to appear on 22.9.2023 at 10.30 a.m. either in person or through counsel in the court of V Assistant City Civil Court Chennai at High Court

the court of V Assistant City Civil Court Chennai at High Court Buildings, Chennai - 600104 failing which the above suit will be heard and disposed as prayed for. K.Parameshwari B.Sc., B.L., C.Srikanth B.E., LLB., Counsel for Plaintiff

IN THE COURT OF III ADDITIONAL CITY CIVIL COURT AT CHENNAI O.S.No.7679 of2022

In C.S. No. 641 of 2015 A.T.Kalyani and 1 another Vs.

L.Muthiah M.Selvaraj ... Defendants To, 1. L.Muthiah S/o S.M.Lakshmanapillai, No.73, Landsons Road, Kilpauk, Chennai-600 102.

Chennai-600 102.

2. M. Selvaraj
No.25, Cathetral Garden Road,
No.25, Cathetral Garden Road,
No.26, Cathetral Garden Road,
No.28, Cathetral Garden Road,
No.28, Cathetral Garden Road,
No.28, Chennai-600 034.
Please take notice in the above
said O.S.No. 7679 of 2022 before
Illrd additional city civil court
at Chennai you are evaded to
receiving the summons. Despite
the several notice issued by the receiving the summons. Despite the several notice issued by the court. The Hon'ble judge was pleased to order notice to you though substituted service and the same was returnable on 29.09.2023 at 10.30 am, kindly appear before the said court

appear before the sale source either in person or through your counsel failing which the matter will be decided in your absence.

(G. VEERAPATHIRAN)

Counsel for Plaintiff IN THE COURT OF V SMALL CAUSES COURT AT MADRAS M.C.O.P.No. 3886 OF 2021 N.C.U.P.NO. 35660 1.C. Gopalakrishnan S/o.Padmanaban 2. G. Hariikrishnan S/o. C. Gopalakrishnan 3. Prakash S/o. C. Gopalakrishnan

S/o. C. Gopalasi 3. Prakash S/o. C. Gopalakrishnan 4. G. Sharmila W/o. Rajeevan All are residing at No.53/39. Ponnappa Chetty Street, Park Town, Chennai-600 003 ... Petitioners -VS-S&D Connexions No.10, Nelson Sheltors, East Club Road, Shenoy Nagar, Chennai-600030.

East Club Road, Shenoy Nagar, Chennai-600030.

2. National Insurance Co.Ltd Motor Third Party Cell, Murugesa Naicker Complex, 1st Floor, No.66 Greams Road, Chennai-600006 ...Respondents The above said Application is filed by us on behalf of Petitioners the said Application came before the Learned Judge on 01.08.2023. in the said Application for the 1st Respondent has order by the Learned judge. The 1st Respondent have to appear in the court in person or by a counsel on 13.09.2023 at 10.30 am failing which further order will be passed in your absence.

(A.Muthukumar)

ல்வட்டப்பிக்கம், வசன்னை 500 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள்

R. Prakash & Brothers, 89/36, Village Street, Thiruvottiyur, Chennai-19 ersop su-6 newsident neuro protection of the control o

H.Sanjay Kumar Jain, 100/27, Krishnadoos Main Road, Mangalapuram, Chennai-12 என்ற அடகு வணிகர் வசம் நாள் Mangalapuram, Chennai-12 என்ற அட்டி அவரிகர் பி. 01.01.2020 முதல் 31.03.2022 முடிய சாலங்கிய நிறுக்கிய வி. 01.01.2020 முதல் 31.03.2022 முடிய சாலங்கடித்தும் மீ. காட்டாட்டு மோருட்கள் நார் 11.09.2023 அன்ற காலை 11 மணிமாலில் நெ.89/54, வள்ளலார் தெரு. கோடம்பாக்கம், சென்னை 6000 24 என்ற விலாகத்தில் எழும்பூர் தாலுக்கர் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அல்லது முன்னிலையில் பாஃப்னா ஆக்கதீனியான் ஏலம் போருவார்

துணை வட்டாட்சியர் அவர் முன்னிலையில் பாஃப் ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

and decided in your absence.

V.ANIL KUMAR

-Appellant

Shenoy Nagar, Chennai - 600030. 2.Karthich

person or through your counsel failing which the case will be decided on merits in your